


# வல்லாரை

ஞாபகம் இருக்கிறதா ?  
என்னை ஞாபகம் இருக்கிறதா?

ஞாபகம் இருக்கிறதே வல்லாரை  
உண்டதால் ஞாபகம் இருக்கிறதே



DEPARTMENT OF AGRICULTURE (NEP)  
TRINCONALEE



# முக்கியத்துவம்

இரும்புச் சத்து




உற்பத்தி இலகு




மருத்துவம்




நடுகைத் துண்டம்



நடுகை இடை வெளி



பெரிய இலை  
இனம்




சிறிய இலை  
இனம்

கொள்கலனில் நடுகை



பாத்தியில் நடுகை



# பசளைப் பாவனை 50 சதுர மீற்றருக்கு

1. சேதனப் பசளை - 30 கி.கி. (5 கடகம்)

2. அசேதனப் பசளை

## அடிக்கட்டுப்பசளை

யூரியா - 450 கிராம் (1 1/2 கிரட்டை)

பொஸ்பேற்று - 600 கிராம் (2 பால்ரின்)

பொட்டாசு - 500 கிராம் (2 பால்ரின்)

## 1 வது மேற்கட்டுப்பசளை (4 ம் கிழமை)

யூரியா - 450 கிராம் (1 1/2 கிரட்டை)

## மேற்கட்டுப்பசளை

ஒவ்வொரு மாதமும்

யூரியா - 450 கிராம் (1 1/2 கிரட்டை)

---

Prepared By : K. Pathmanathan  
Horticulture Specialist

Dr. S. Gnanachandran  
Extension Specialist